

SPARKLE
TOTS PRESCHOOL
BY PAP COMMUNITY FOUNDATION



மகிழ்ச்சியான வாசிப்பு
தொடர் நடவடிக்கைகள்

மழலையர் வகுப்பு 1



இயற்கை கலை

இயற்கை பொருட்களைக் கொண்டு கலைப்படைப்பை செய்யும்போது படைப்பாற்றல் வெளிப்பாடு மற்றும் கற்பனைத் திறன் வெளிப்படுகிறது.

தயார் செய்ய வேண்டியவைகள் :

1. கையுறைகள்
2. நெகிழிப் பைகள்
3. தொப்பி (தேவையானால்)
4. பல்வேறு வண்ணங்கள்
5. காகிதத் தட்டுகள் (வர்ணங்களுக்கு)
6. வெற்றுத் தாள்

கற்றுக்கொள்பவைகள் :

- நுண் இயக்கத்திறன்களை திறன்களை மேம்படுத்துதல்.
- இயற்கை பொருட்களை வைத்து கலைப்படைப்புகளை உருவாக்குதல்.

உங்கள் குழந்தையுடன் நீங்கள் என்ன செய்ய முடியும் :

1. அருகிலுள்ள பூங்கா அல்லது கடற்கரைக்குச் செல்ல ஒரு வெளிப்புறப் பயணத்தைத் திட்டமிடுங்கள்.
2. புறப்படுவதற்கு முன்பு நீங்கள் சூரிய வெப்பத்தைத் தடுக்கும் களிம்பைத் தடவிக்கொள்ளவும்.
3. நடைபயணம் செல்லும்போது கீழ்க்கண்ட பொருட்கள் இருக்கிறதா என்று பார்க்கச்சொல்லவும்.
 - பல்வேறு நீள மற்றும் வடிவ குச்சிகள் / மரக் கிளைகள்
 - இலைகள்
4. தரையில் காணப்படும் மேற்கண்ட பொருட்களை மட்டுமே எடுக்க வேண்டும் என்பதை உங்கள் குழந்தைக்கு நினைவூட்டுங்கள்.
5. கையுறைகளை அணிந்துகொண்டு சேகரித்த பொருட்களை நெகிழிப் பையில் வைக்கவும்.
6. பொருட்களை வீட்டிற்குக் கொண்டு வரவும்..
7. வர்ணங்கள் மற்றும் தாட்களைத் தயார் செய்யவும்.
8. இலைகள் மற்றும் குச்சிகளைப் பயன்படுத்தி காகிதத்தில் ஓவியம் வரைய உங்கள் குழந்தையைக்கு ஊக்கமளிக்கவும்.



பெற்றோர்களுக்கான உதவிக்குறிப்புகள்

உங்கள் குழந்தை அவர்களின் அனுபவங்கள் மற்றும் படைப்பு பற்றிப் பேச உற்சாகமூட்டவும்.

தாமாகச் செய்தல் : மேளக்குச்சிகள்

தயார் செய்ய

வேண்டியவைகள் :

1. சுத்தம் செய்யப்பட்ட உணவுக்குச்சி
2. செய்தித்தாள்கள்
3. பசை நாடாக்கள்
4. பயன்படுத்தப்படாத சுத்தமான பாத்திரங்கள்.

கற்றுக்கொள்பவைகள் :

- பூமியைக் காப்பாற்றுவதில் மறுசுழற்சி செய்வதன் முக்கியத்துவம் பற்றி அறிந்து கொள்ளுங்கள்.
- நிலையான தாளம் மற்றும் இசையை உருவாக்குதல்.

குழந்தைகள் இசை மற்றும் இயக்கத்திறன் நடவடிக்கைகளில் பங்கேற்கும்போது, மகிழ்ச்சியாகவும் ஆர்வமாகவும் சுற்றி நடனமாடுவார்கள். உங்கள் குழந்தைக்கு ஒரு ஜோடி மேளக் குச்சிகளை உருவாக்குவதற்கான ஒரு சிறந்த யோசனை இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

உங்கள் குழந்தையுடன் நீங்கள் என்ன செய்ய முடியும் :

1. பட்டியலில் உள்ள பொருட்களைத் தயார் செய்யவும்.
2. உங்கள் குழந்தையை, செய்தித்தாள்களை உருட்டி சில பந்துகளை உருவாக்கச் சொல்லவும்.
3. ஒவ்வொரு உணவுக்குச்சி நுனியிலும் பசை நாடாக்களைப் பயன்படுத்தி செய்தித்தாள் பந்தை இணைக்கவும்.
4. செய்தித்தாள் பந்துகள் உணவுக்குச்சியில் பாதுகாப்பாக இணைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்தவும்.
5. இப்போது மேளக் குச்சிகள் தயார்!
6. உங்கள் பிள்ளையை, குச்சியால் சில பாத்திரங்களில் தட்டி இசையை உருவாக்கச் சொல்லவும்.



பெற்றோர்களுக்கான உதவிக்குறிப்புகள் :

உங்கள் குழந்தைக்குப் பிடித்த பாடல் அல்லது சில பழக்கமான குழந்தைகள் பாடல்களை ஒலிக்கச்செய்யவும்.

அந்தப்பாடல்களில் உள்ள மேள இசையை கவனித்து அதே போல இசைக்க உற்சாகமூட்டவும்.